

வாராந்த வேலைத்திட்டம்

1.தரம் : 07

2.பாடம் : சுகாதாரமும் உடற்கல்வியும்

3.வாரம் : 22.03.2021 – 26.03.2021

4.அலகு : காற்பந்தாட்டத்தில் ஈடுபடுவோம்.

5.மாணவர்கள் செய்ய வேண்டியவை

- பாடத்தை நன்கு வாசியுங்கள்
- காற்பந்தாட்டத்தின் திறன்களை தனித்தனியே செய்து பாருங்கள்.
- பந்தை உதைத்தல் , கட்டுப்படுத்தல் முறைகளை நண்பர்களுக்கு செய்து காட்டுங்கள்.
- நண்பர்களுடன் அது தொடர்பாக கலந்துரையாடி வினாக்களை எழுப்புங்கள்.
- E Thaksalawa , E nenapiyasa , DP Education போன்ற இணையத்தளங்களினூடாக இப்பாட விடயம் தொடர்பான மேலதிக விடயங்களை தேடி ஆராயுங்கள்.
- பாட விடயத்துடன் தொடர்பான Websites , Youtube videos போன்றவற்றின் மூலம் கிடைக்கும் பயன்களைப் பெறுங்கள்.

6.இவ்வலகின் மூலம் நீங்கள் அடையக்கூடிய கற்றற்பேறுகள்

- காற்பந்தாட்டத்தின் திறன்களை செய்து காட்டுவீர்கள்.
- பந்தை உதைத்தல் , கட்டுப்படுத்தல் முறைகளை வேறுபடுத்தி நண்பர்களுக்கு செய்து காட்டுவீர்கள்.